2. இரங்கல் தீர்மானம்

உறுப்பினர் திரு. வீர. இளவரசன் அவர்கள் மறைவு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: "மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பேரவையில் உறுப்பினராகப் பணியாற்றியவரும், இனிய நற்பண்பும், செயலாற்றலும் கொண்டு அனைத்துத் தரப்பு மக்களிடமும் நட்புணர்வோடு பழகியவரும், சட்டமன்றத்தில் அவர் சார்ந்திருந்த கட்சியின் சார்பில் வாதாடுகின்ற நேரத்தில் கண்ணியம் சிறிதுகூட கெடாத நிலையில் பேசும் நற்பண்பு வாய்ந்தவருமான திரு. வீர. இளவரசன் அவர்கள் 8-11-2008 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

அவரது மறைவால், அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது."

இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றுமுகத்தானும், மறைந்த உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

(மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, இரண்டு மணித்துளிகள் அமைதி காத்ததன்மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பெற்றது.)

மறைந்த இம்மாமன்ற உறுப்பினருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் ஒத்திவைக்கப்படுகின்றன.

பேரவை, மீண்டும் நாளை (11-11-2008) செவ்வாய்க்கிழமை காலை 9-30 மணிக்குக் கூடும். வணக்கம்.

பின்னர், பேரவை முற்பகல் 9-37 மணிக்கு ஒத்திவைக்கப்பெற்றது.